



ஏப்ரல் - 03

## TNPSC துளிகள்

- ❖ சோளத்தின் ஆற்றல் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சோளத்தின் மீதான 5வது இந்திய மாநாடு புது தில்லியில் உள்ள FICCI வளாகத்தில் நடைபெற்றது. வேளாண் சந்தையிடலில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது மற்றும் விவசாயிகளுக்கிடையேயான இணைப்பை ஏற்படுத்துவது ஆகியவை இம்மாநாட்டின் நோக்கங்கள் ஆகும்.

## தேசியச் செய்திகள்

### SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டம்

- ❖ ST/SC (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989-ஐ தவறாக பயன்படுத்தப்படுதலைத் தடுக்கவும், நேர்மையான அதிகாரிகளைக் காக்கவும் உச்ச நீதிமன்றம் பின்வரும் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
  - ✓ SC/ST சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை என்பது கட்டாயமல்ல மற்றும் உடனடிக் கைது (Automatic arrest) என்பது நீக்கப்படுகிறது.
  - ✓ இது, அரசு அதிகாரிகள், தனிநபர்கள் ஆகியோரை இச்சட்டத்தின் கீழான நியாயமற்ற கைதிலிருந்து பாதுகாக்கிறது.
  - ✓ அரசு அதிகாரியை இச்சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP) மற்றும் அதற்கு மேலான நிலையில் உள்ளவரைக் கொண்டு முதல்நிலை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- ❖ SC/ST (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989ன் கீழ், வழக்குகளில் உடனடிக் கைதைத் தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான அறிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது.
- ❖ SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

### SC / ST வன்கொடுமை தடுப்புச் சட்டம்

- ❖ இச்சட்டம், SC/ST பிரிவினருக்கு எதிரான வன்முறைகளை மட்டும் வரையறுக்காமல் அடிமட்ட நிலையில் உள்ள இப்பிரிவினை பாதுகாக்க பல்வேறு விதிகள், வரைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான சட்டமாகும்.
- ❖ இச்சட்டத்தின் கூறுகளுள் ஒன்று, SCs / STs தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க மறுக்கும் அரசு அதிகாரிகள் (SC/ST அல்லாதோர்) 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்படுவர் என கூறுகிறது.
- ❖ இச்சட்டத்தை செயலாக்கம் பெறச் செய்யும் அமைப்பு சமூக நீதி அமைச்சகம் ஆகும்.

### வாழ்க்கைத் தரத்திற்கான மெர்சர் தரவரிசை 2018

- ❖ 20-வது வாழ்க்கைத் தரத்திற்கான மெர்சர் தரவரிசை 2018ன் படி உலகம் முழுவதும்



உள்ள 450 நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்காய்வுகளில், இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் பூனா ஆகிய இரு நகரங்களும் 142வது இடத்தைப் பெற்று வாழ்வதற்கான சிறந்த இந்திய நகரங்களாகத் திகழ்கின்றன.

- ❖ இவற்றைத் தொடர்ந்து பெங்களூரு (149), சென்னை (151), மும்பை (154), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன. டெல்லி 162 ஆவது இடத்தைப் பிடித்து இவ்வறிக்கையின் படி இந்திய நகரங்களில் கடைசி இடத்தில் உள்ளது.
- ❖ தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது, சுரிச் இரண்டாவது இடத்திலும், ஆக்லாண்டு மற்றும் முனிச் ஆகியவை மூன்றாவது இடத்திலும் உள்ளன.
- ❖ வான்குவெர் நகரம் 5-வது இடத்தைப் பிடித்து, தரவரிசையில் வட அமெரிக்காவின் முதலிடத்தைப் பிடித்த நகரமாக (Highest - Ranked city) விளங்குகிறது.
- ❖ சிங்கப்பூர் (25), மான்டிவீடியோ (77) ஆகியவை முறையே ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் முதலிடத்திலுள்ளன.
- ❖ இந்த ஆண்டு மெர்சர், நகரங்களின் சுகாதாரத்திற்கென தனி தரவரிசையை அளித்துள்ளது. இத்தரவரிசை, கழிவுகளை அகற்றுதல், கழிவு நீர் உட்கட்டமைப்பு வசதிகள், தொற்று நோய்களின் அளவுகள், காற்று மாசுபாடு, நீர் இருப்பு மற்றும் நகரங்களின் தரம் ஆகியவற்றை ஆராய்ந்தது.
- ❖ நகர சுகாதார தரவரிசையில் ஹொனோலுலு முதலிடத்திலும், ஹெல்சின்கி மற்றும் ஓட்டோவா ஆகிய இரு நகரங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
- ❖ வங்கதேச தலைநகர் டாக்கா (230) மற்றும் ஹெய்ட்டி தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் (231) ஆகியவை இத்தரவரிசையில் அடிநிலையில் உள்ளன.
- ❖ பெங்களூரு 194வது இடத்தைப் பிடித்து இந்திய நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை (199) மற்றும் பூனா (206) ஆகிய நகரங்கள் உள்ளன.
- ❖ கொல்கத்தா மற்றும் புதுதில்லி ஆகிய இரண்டும் முறையே 227 மற்றும் 228 ஆகிய இடங்களைப் பிடித்து உலக அளவில் கடைசி 5 நகரங்கள் பட்டியலில் உள்ளன.

## பலதாரமணம் மற்றும் நிக்கா-ஹாலாலாவிர்கான அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை

- ❖ இஸ்லாமில் தற்போது நடைமுறையில் உள்ள பலதாரமணம் மற்றும் நிக்கா-ஹாலாலாவிர்கான அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை குறித்து ஆராய உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில சட்ட ஆணையங்கள் தமது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
- ❖ முத்தலாக் முறை அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்த ஏழு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இஸ்லாமில் பின்பற்றப்படும் பலதார மணம், நிக்கா-ஹாலாலா ஆகியவற்றைப் பற்றி விசாரிக்க அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்துவதற்கான முடிவை எடுத்துள்ளது.
- ❖ முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ், நடைமுறையிலுள்ள பலதாரமணம், நிக்கா-ஹாலாலா ஆகியவற்றின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மையை (Constitutional Validity) ஆராய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

## A relook on polygamy

• The SC considered the petitioners' submission based on its 2017 judgment where it had kept open the issue of polygamy and 'nikah halala' while quashing triple talaq

• The petitioners contended that IPC provisions apply to all Indian citizens, and that 'nikah-halala' is rape under IPC Section 375, while polygamy among Muslims is an offence under Section 494



• The petition also pointed out that while Muslim law allows a man to have multiple wives by way of polygamy, the same permission is not extended to Muslim women

- ❖ இம்மனுவில், முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஹரியாத்) 1937-ன் கூறுகள் தற்போது வரையில் நிக்கா ஹலாலா மற்றும் பலதாரமணம் போன்ற பாவச் செயல்களை அங்கீகரிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ❖ இது திருமணமான முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குத் தீங்கு விளைவிப்பதோடு (பொது ஒழுங்கு, அறநெறி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு எதிராக இருக்கிறது), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 14 (சமத்துவத்துக்கான உரிமை), ஷரத்து 15 (இனம், சாதி, பால் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடை செய்தல்), ஷரத்து 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றை அவமதிக்கிறது.

### பலதாரமணம் மற்றும் நிக்கா ஹலாலா

- ❖ இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளைக் கொண்டிருக்கலாம்.
- ❖ நிக்கா ஹலாலாவின் கீழ், இஸ்லாமியப் பெண் மும்முறை வெவ்வேறு தருணங்களில் விவாகரத்து கூறி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின் மீண்டும் அதே நபரை அப்பெண் திருமணம் செய்ய விரும்பினால், அவர் மற்றொருவரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்த பின்னரே தன்னுடைய முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும்.

-----